



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்
எண்.100 அண்ணா சாலை, கிண்டி, சென்னை – 600 032.

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண். 32/ந/2024

நாள். 30.12.2024

திரு.V.P. சங்கர்,

மணப்பாறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

—

முறையீட்டு மனுதாரர்

நகராட்சி ஆணையாளர், மணப்பாறை நகராட்சி,

மணப்பாறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

—

எதிர்மனுதாரர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் விஸ்தரிப்பு, ரிசர்வாயர் ரோடு, எண்.141/1, என்கிற முகவரியில் வசிக்கும் திரு.V.P.சங்கர் என்பவரின் 06.01.2024 நாளிட்ட புகார் மனு இம்முறைமன்ற நடுவத்தில் 10.01.2024 அன்று பெறப்பட்டு, 32/ந/2024 என எண்ணிடப்பட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் விஸ்தரிப்பு, ரிசர்வாயர் ரோடு, எண்.141/1, என்கிற முகவரியில் வசிக்கும் திரு.V.P.சங்கர் என்பவர் தனது 06.01.2024 நாளிட்ட புகார் மனுவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

“ திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் சொத்து வரி நீதிமன்ற வழக்குகள் சம்மந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்னால் அனுப்பப்பட்ட மனுவிற்கு மணப்பாறை நகராட்சி மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில் நகராட்சிக்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் வரக்கூடிய வருவாய் நிலுவைத்தொகைகள் ரூ.1,01,93,261/- ஆகும். நகராட்சி மீது சொத்தின் உரிமையாளர்கள் வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நகராட்சிக்கு வர வேண்டிய தொகைகள்

வசூல் செய்யப்படாமல் கணினியில் நீதிமன்ற வழக்குகள் என்ற தலைப்பில் நீண்ட காலமாக ஒவ்வொரு வருடமும் நகராட்சியில் பதிவு செய்யப்பட்டு மேல் அதிகாரிகள் இடத்திலும் சொத்துவரி நீதிமன்ற வழக்கு நிலுவைப்பட்டியல் என்று கணக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளின் எண்ணிக்கை 57. இவை சொத்து வரி சம்மந்தமாக சொத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒரு சில வழக்குகள் மட்டும் இன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் பெரும்பாலான வழக்குகள் நகராட்சிக்கு எதிராகவே நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் மூலம் நகராட்சிக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நகராட்சி மூலம் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறி பல இலட்சம் ரூபாய் வசூல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளையும் அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை பராமரிப்பதற்கு என்று தனியாக எழுத்தர் எதுவும் நியமிக்கப்படவில்லை. வழக்கு எண்.328/1999 தீர்ப்புரை நாள்.2004, வரிவிதிப்பு எண்.085/005/900540 (பழைய வரி விதிப்புஎண். 085/2643) திரு.A.S.சங்கரநாயுடு என்பவர் நகராட்சியால் தன் இடத்திற்கு வரிவிதிப்பு செய்யப்பட்டதை எதிர்த்தும் தனக்கு சொந்தமாக உள்ள 525 சதுர அடி நிலத்திற்கு வரிவிதிப்பு செய்யாமல் 2643 சதுர அடி என்று சம்பந்தமே இல்லாமல் நகராட்சியால் கணக்கிடப்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்புரை வழங்கப்பட்டு அந்த தீர்ப்பின் அடிப்படையில் மனுதாரர் கடந்த 07.02.2008, 05.11.2019, 25.04.2022 மற்றும் 20.12.2022 ஆகிய தேதிகளில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எனக்கு உரிய இடத்திற்கு வரிவிதிப்பு செய்து கொடுத்தால் வரித்தொகையை செலுத்துவதற்கு தயாராக இருக்கிறேன் என்று பல்வேறு காலகட்டங்களில் நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பி இன்று தேதிவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சியால் எடுக்கப்படாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது.

சொத்துவரி சம்மந்தமாக கடந்த 1999ம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து (வழக்கு எண்.137/1999) நிலுவையில் இருந்து வருகிறது என்று வழக்கு பட்டியல் வரிசை எண்.9-ல் திரு.N.அனந்தநாராயணன் மற்றும் N.சுப்ரமணியன் என்பவர்கள் யெரில் உள்ளது. ஆனால் திரு.N.அனந்தநாராயணன் மற்றும் N.சுப்ரமணியன் என்பவர்கள் தங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை (நீதிமன்ற வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்து) கடந்த 25.05.2017-ல் கிரையப்பத்திரம் திரு.v.செந்தில்நாதன் மற்றும் அவரது மனைவி திருமதி.S.சாந்தி என்பவர்கள் பெயருக்கு பதிவுத்துறை அலுவலகத்தின் மூலம் பத்திரம் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கு உரிமைதாரர்கள் ஆகிய திரு. N.அனந்தநாராயணன் மற்றும் N.சுப்ரமணியன் ஆகியோர் சொத்துவரி சம்பந்தமாக நீதிமன்றத்தில் நகராட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறாமலும், நகராட்சிக்கு சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொகைகளை வசூல் செய்யாமலும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடந்த 09.08.2017-ல் மேற்படியார்கள் கிரையம் செய்து கொடுக்கப்பட்ட இடத்தின் சொத்தினை கிரையம் பெற்றவர்கள்

பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற்று நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி சம்மந்தமான நிலுவை தொகைகளை எதுவும் வசூல் செய்யாமல் எவ்வாறு பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று வினா எழுகிறது.

திரு.செந்தில்நாதன், சாந்தி என்பவர்கள் சொத்துவரி பெயர் மாற்றம் தங்கள் பெயருக்கு செய்ய சொல்லி நகராட்சிக்கு மனு அளித்த தேதி 27.07.2017 ஆனால் மனுதாரர்களுக்கு பெயர் மாற்றம் உத்தரவு வழங்கப்பட்ட தேதி 09.08.2017 என்று ஆவணங்களின் வாயிலாக இருக்கும்பட்சத்தில் திரு.செந்தில்நாதன், சாந்தி என்பவர்கள் பெயரில் 24.07.2017-ல் வழக்கு சம்மந்தப்பட்ட கதவு எண்.167, திருச்சி ரோடு என்ற முகவரிக்கு வரிவிதிப்பு 2017-2018ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கான வரித்தொகை ரூ.3154/-ஐ எப்படி முன்கூட்டியே செலுத்தியுள்ளார். மேலும் எப்படி மனுதாரர் பெயரில் ரசீது போடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சொத்தின் உரிமையாளர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு மனுதாரருக்கு சாதகமாகவோ அல்லது நகராட்சிக்கு சாதகமாகவோ நீதிமன்றத்தின் மூலம் பல ஆண்டுக்கு முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது நகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நகராட்சிக்கு வரக்கூடிய சொத்து வரி நிலுவைத்தொகைகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இன்று தேதி வரை வழக்குகள் நிலுவைப்பட்டியலில் காண்பித்து மறைத்து வருவது ஏன் என்று தெரியவில்லை. நகராட்சிக்கு வரக்கூடிய சொத்துவரி நிலுவைத்தொகைகளை வசூலிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய இந்நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் நகராட்சிக்கு எவ்வளவு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதோ அத்தொகைகளை வட்டியுடன் சம்மந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்து நகராட்சி கருவூலத்தில் செலுத்தும் விதமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

2. மனுதாரரது புகார் குறித்து மணப்பாறை நகராட்சி ஆணையரிடம் இம்முறைமன்ற நடுவ 22.07.2024 நாளிட்ட அறிவிப்பு மூலம் விரிவான அறிக்கை கோரப்பட்டது.

3. மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரை 08.11.2024 அன்று நடைபெற உள்ள விசாரணையில் ஆஜராகும்படி இம்முறைமன்ற நடுவ 24.10.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன..

4. மணப்பாறை நகராட்சி ஆணையர் தனது 06.11.2024 நாளிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ மனுதாரர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 57 வழக்குகள் நிலுவையாக உள்ளதாலும், அதற்கான நிலுவையாக ரூ.10,19,326/- வசூலிக்கப்படாமல் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். மணப்பாறை நகராட்சியின் கேட்பு வசூல், நிலுவை (DCB) அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் வழக்கு இனங்களில் நிலுவை கேட்பு ரூ.84.42 இலட்சத்தில் ரூ.19.26 இலட்சம் வசூலிக்கப்பட்டு ரூ.65.16 இலட்சமாக உள்ளது. எனவே, வழக்கால் சூழப்பட்ட சொத்துவரி இனங்களில் தனிகவனம் செலுத்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசாணையின்படி ஒவ்வொரு சொத்துவரி சீராய்வின் போதும் ஏற்கனவே உள்ள சொத்துவரி இனங்களுக்கு வரி உயர்வு செய்யப்பட்டு UTIS மென்பொருள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

புகார் மனுவில் வரிவிதிப்பு எண்.085/005/9000540 பழைய வரிவிதிப்பு எண்.085/2643 திரு.A.S.சங்கரய்யா நாயுடு என்பவர் அரையாண்டு வரியாக ரூ.541/- செலுத்தி உள்ளதை அரசாணைப்படி 1993-94 சொத்துவரி சீராய்வில் ரூ.1623/- என உயர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மணப்பாறையில் O.S.No.328/1999 மூலம் தொடரப்பட்டு மேற்கண்ட வழக்கின் தீர்ப்புரை நாள் 12.07.2004-ன்படி நகராட்சி சார்பாக ஆஜராகத்தால் வாதிக்கு வரி உயர்வு செய்யப்பட்டது செல்லத்தக்கதல்ல என தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வரி உயர்வு அரசாணைப்படி சொத்துவரி சீராய்வில் மேற்கொள்ளப்பட்டதாலும், தற்பொழுது கட்டிடத்தினை ஆய்வு செய்யப்பட்டதில் உரிய அளவீடுகளை கணக்கில் கொள்ள மேற்கண்ட சொத்துவரி மற்றும் இதர வரி இனங்களை வசூலிக்க தக்க மேல் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரு.என்.அனந்த நாராயணன் மற்றும் என்.சுப்பிரமணியன் என்பவருக்கு 2 சொத்து வரிவிதிப்பு எண்கள் உள்ளதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மணப்பாறையில் O.S.எண்.137/99-ல் தொடர்புடைய வரிவிதிப்பு எண்.085/011/900045 பழைய வரிவிதிப்பு எண்.085/3045-யை தற்போது வரை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆதாரம் நகராட்சியின் கேட்பு அறிவிப்பு. மேலும் வழக்கின் தொடர்புடைய சொத்துவரி தொகை ரூ.2,10,411/-ல் ரூ.58,142/- வசூல் செய்யப்பட்டுள்ளது. (பற்றுச்சீட்டு எண்.085/01/1/24-25/0011118 நாள்.06.11.2024 நிலுவைத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்கில் தொடர்பில்லாத சொத்துவரி விதிப்பு எண்.085/011/9000044 பழைய வரிவிதிப்பு எண்.085/3044ஐ கிரைய பத்திர பதிவு எண்.1739/2017-ன்படி திரு.என்.அனந்தநாராயணன் மற்றும் என்.சுப்ரமணியன் என்பவர்கள் கிரையப்பத்திர பதிவு மூலம் திரு.வி.செந்தில்நாதன் மனைவி திருமதி.சாந்தி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்த பதிவு பெற்ற பத்திரம் மூலம் இவ்வலுவலக நகராட்சி ஆணையர் செயல்முறை நாள்.09.08.2017-ல் பெயர் மாற்றம் திரு.என்.அனந்தநாராயணன் மற்றும் என்.சுப்ரமணியன் ஆகிய பெயரிலிருந்து 09.08.2017-ம் தேதிக்கு பின்னரே, திரு.வி.செந்தில்நாதன் மனைவி திருமதி.சாந்தி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரசீது எண்.085/02/17-18/0003264 நாள்.15.12.2017ல் சொத்துவரி செலுத்தப்பட்டு இரசீது வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்நகராட்சியில் சொத்துவரியில் வழக்குகளால் சூழப்பட்ட தொகையினை உரிய நடவடிக்கை எடுத்து வசூலிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வழக்குகளால் சூழப்பட்ட சொத்துவரியினங்களை விடுதலின்றி இந்நகராட்சிக்கு நிதியிழப்பின்றி சொத்துவரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்பதை தெரிவித்துள்ளார்.

5. மனுதாரர் 08.11.2024 அன்றைய நேரடி விசாரணையில் இம்முறைமன்ற நடுவத்தில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை சமர்ப்பித்துள்ளார்:

“இன்று 08.11.2024 அன்று தங்களது அழைப்பின் பேரில் நேரடி விசாரணைக்கு ஆஜரானேன். மேலும் என்னுடைய 01.01.2024ம் தேதிய புகார் மனு சம்மந்தமாக என்னுடைய வாக்குமூலத்தை எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளேன். மேலும் சில ஆவணங்களையும்

இணைத்து சமர்ப்பித்துள்ளேன். எனவே தயவு செய்து என்னுடைய எழுத்து மூல வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளவும், சில ஆவணங்களையும் புகார் மனுவோடு சேர்த்துக்கொள்ளுமாறும் இம்முறைமன்ற நடுவத்தை கேட்டுக்கொள்கிறேன்.

- மணப்பாறை நகராட்சியில் சொத்துவரி சம்பந்தமான வழக்குகளில் தீர்ப்புகள் வரப்பெற்ற வழக்குகளில் சொத்து வரி வசூல் செய்யப்பட வேண்டும்.
- நீதிமன்ற வழக்குகளுக்குட்பட்ட கட்டடங்களுக்கு மேல் அதிகப்படியான கட்டடங்களுக்கும் கடந்த 20 வருடங்களாக நகராட்சியால் வரிவிதிப்பு செய்யப்படவில்லை. வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும்.
- இதுநாள் வரை வரிவிதிப்பு செய்யப்படாமல் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து இழப்பீடு தொகைகளை வசூல் செய்யப்பட வேண்டும்.
- திரு.A.S.நாகராஜன் என்பவர் தனக்குள்ள 525 சதுர அடி இடத்திற்கு நகராட்சி நிர்ணயிக்கக்கூடிய வரிவிதிப்பை ஏற்று தொகையை செலுத்த தயாராக இருக்கிறார்.
- திரு.N.அனந்தநாராயணன் மற்றும் திரு.N.சுப்ரமணியன் அவர்களிடம் சொத்துவரி நிலுவை தொகையினை வசூல் செய்யப்படாமல் திரு.செந்தில்நாதன், திருமதி.சாந்தி என்பவர்களுக்கு பெயர் மாற்றம் செய்தது நகராட்சி. இது சட்டப்படி குற்றமாகும்” என தெரிவித்துள்ளார்.

6) மணப்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி மேலாளர் இருவரும் 08.11.2024 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்கு மூலத்தை தெரிவித்துள்ளனர்.

“மனுதாரர் விசாரணையின் பொழுது தெரிவித்த வரி இனங்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதன் விபரங்களை உரிய கள ஆய்வுக்கு உட்படுத்தி உரிய வழியினை அரசு விதிகளுக்குட்பட்டு வசூலிக்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள இருவரும் ஒரு மாத கால அவகாசத்தில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

- மணப்பாறை நகராட்சியில் சொத்துவரி சம்பந்தமான வழக்குகளில் தீர்ப்பு வரப்பெற்ற வழக்குகளில் உள்ள சொத்துவரியை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளருக்கு தக்க உத்தரவு வழங்கி வசூல் செய்ய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீதிமன்ற வழக்குக்குட்பட்ட கட்டிடங்களுக்கும், மேல் அதிகப்படியான கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஆய்வு செய்து தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி வரிவிதிப்பு செய்ய குழுக்கள் அமைத்து தக்க உத்தரவு வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணியை முடித்து வரி இனங்களை வசூல் செய்து சீர் செய்யப்படும்.
- திரு.A.S.சங்கரய்யா நாயுடு என்பவர் மகன் திரு.S.நாகராஜன் என்பவருக்கு அரையாண்டு வரியாக ரூ.541/- நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் அரசாணைப்படி வரி உயர்வு நிர்ணயம் செய்யப்படும்பொழுது ரூ.1623/- என நிர்ணயம் செய்யப்பட்டு

சேர்த்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போதைய கட்டிடத்தின் மொத்த பரப்பளவினை அளவீடு செய்து புதியதாக வரி உயர்வு நிர்ணயம் செய்து விபரம் தெரிவிக்கப்படும்.

- திரு.N.அனந்தநாராயணன், திரு.N.சுப்ரமணியன் ஆகியோர்களுக்கு இரண்டு சொத்து வரி விதிப்பு எண்கள் இருந்தது. அதில் சொத்துவரி விதிப்பு எண்.3045 மட்டும் வழக்கு இருந்ததால், பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. வழக்கு நிலுவையில் இல்லாத மற்றொரு வரிவிதிப்பு எண்.3044-ஐ மட்டும் மேற்கூறிய இரு நபர்களும் திரு.வி.செந்தில்நாதன் மனைவி திருமதி.சாந்தி அவர்களுக்கு கிரையப்பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் நகராட்சியில் வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு செய்து பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வரி 2024-2025 நிதியாண்டு வரை வசூலிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.

7) மனுதாரரின் புகார் மனு, மனுவுடன் இணைத்தனுப்பப்பட்ட ஆவணங்கள் மற்றும் மனுதாரர் வாக்குமூலம், மணப்பாறை நகராட்சி ஆணையரின் அறிக்கை, மற்றும் நகராட்சி ஆணையர், மேலாளர் அகியோர் வாக்குமூலம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் இம்முறைமன்ற நடுவத்தினால் மிகக் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:-

மனுதாரர் தனது மனுவில், மணப்பாறை நகராட்சி சொத்து வரி தொடர்பாக அதன் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்த இனங்களில், நகராட்சிக்கு வரவேண்டிய தொகைகள் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் வழக்குகளின் எண்ணிக்கை 57 என்றும், சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வழக்குகள் நிலுவையில் உள்ள பொருட்பாடு எதனையும் விசாரணை செய்தல் கூடாது என தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் 2014, பிரிவு 10(3)-ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

The Ombudsman shall not, enquire into matters relating to:-

- a) x x x
- b) any matter in respect of which an enquiry has been ordered under the commission of inquiries Act 1952 or any matter pending before a court
- c) x x x

மேற்காணும் சூழ்நிலையில், 2014-ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் பிரிவு 10(3) (b)-ன்படி நீதிமன்றம் ஒன்றின் முன் நிலுவையில் உள்ள பொருட்பாடு எதனையும் இம்முறைமன்ற நடுவம் விசாரித்தலாகாது என்பதால், இப்பொருள் தொடர்பான மேல்நடவடிக்கையை இத்துடன் முடித்து வைக்கலாம் என இம்முறைமன்ற நடுவம் முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

2024ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 30-ம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு, அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

பெறுநர்

1)திரு.V.P.சங்கர்,
த/பெ. V.பெருமாள் (லேட்)
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்,
141/1, ரிசர்வாயர் லோடு,
வாகைக்குளம் விஸ்தரிப்பு,
மணப்பாறை – 621 305.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

2)நகராட்சி ஆணையர்,
மணப்பாறை நகராட்சி,
மணப்பாறை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

3)நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028.

4)ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer)
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028.

நகல்: மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் தனிச் செயலர்

இ.கோ/உதிரி

//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//



சட்ட ஆலோசகர்/செயலாளர்(முகபொ)
9/1/25